

ස්ථාවර තැන්පතුවට අදාළ මෙහෙයුම් උපදෙස් (කල් පිරීමේදී මෙහෙයුම් උපදෙස් සඳහා බලය පවරන නිලධාරීන්)/ நிலையான வைப்புக்கான செயற்பாட்டு அறிவுறுத்தல் (முதிர்வடையும் போது செயற்பாட்டு அறிவுறுத்தல் தொடர்பாக அதிகாரம் வழங்கப்பட்ட அலுவலர்கள்)/Operating Instruction of the Fixed Deposit (Details of Authorized Officers prevailing on the date of maturity)

සම්පූර්ණ නම / முழுப்பெயர் / Name in Full	ජ.හ.ප. අංකය / தே.அ.அ இல / NIC No.	තනතුර / பதவி / Designation	අත්සන / கையொப்பம் / Signature

තැන්පත්කරුවන්ට අදාළ කොන්දේසි / வைப்பாளர்களுக்கான நிபந்தனைகள் / Conditions to Depositors

- කල් පිරීමට ප්‍රථම තැන්පතුව ආපසු ලබා ගනියි නම්, ඉහත පොළී ප්‍රතිශතය ලබා ගැනීමට තැන්පත්කරුට අවස්ථාව නොලැබේ.
 - තැන්පත් කළ දින සිට මාස 1 ක් ගත වීමට ප්‍රථම තැන්පතුව ආපසු ලබා ගනියි නම්, පොළී ගෙවීමක් සිදු කරනු නොලැබේ.
 - කල් පිරීමට ප්‍රථම සිදු කරන අනෙකුත් ආපසු ගැනීම් වලදී, සාමාන්‍ය ඉතුරුම් පොළී ප්‍රතිශතය ගෙවනු ලැබේ. පොළී ප්‍රතිශතය වෙනස් වීම දැනුම් දීමකින් තොරව සිදු විය හැකිය.
 - 2 වන කොන්දේසියට යටත්ව, තැන්පත් කළ දින සිට මාසයක් සම්පූර්ණ වන සෑම අවස්ථාවකදීම පොළී ගෙවීම සිදු කරනු ඇත.
 - පොළී මාසිකව ගෙවනු ලබන තැන්පතුවක් කල් පිරීමට ප්‍රථම ආපසු ලබා ගන්නා අවස්ථාවකදී, එතෙක් ගෙවන ලද වැඩි පොළිය තැන්පතු මුදලින් අඩු කරනු ලැබේ.
 - වෙක්පත උපලබ්ධි වීමෙන් අනතුරුව ගිණුම ආරම්භ කරනු ලැබේ.
 - කල් පිරීමට ප්‍රථම තැන්පතුව ආපසු ලබා ගන්නේ නම්, දින 7 කට පෙර දැනුම් දීමක් කළ යුතුය.
 - නියමිත දිනට ගිණුම වැසීමට හෝ අලුත් කිරීමට නොදන්වන්නේ නම් පවත්නා පොළී අනුපාතය යටතේ ගිණුම අලුත් කිරීමට කටයුතු කෙරේ.
 - තැන්පත්කරුගෙන් වැරදුවට අයවිය යුතු යම් මුදලක් වේ නම්, ඕනෑම අවස්ථාවක, එම මුදල, තැන්පතුව තුළින් නිලවී කර අයකර ගැනීමේ අයිතිය වැරදුව සතුව පවතියි.
- முதிர்வடைவதற்கு முன்னர் வைப்புக்களை மீள்பெற்றுக் கொண்டால் மேற்குறிப்பிட்ட வட்டி வீதத்தை பெற்றுக்கொள்வதற்கு வைப்பாளருக்கு சந்தர்ப்பம் கிடைக்காது.
 - வைப்புச் செய்த திகதியிலிருந்து 1 மாதம் செல்வதற்கு முன்னர் வைப்பினை மீள்பெற்றுக்கொண்டால் வட்டியேதும் செலுத்தப்படமாட்டாது.
 - முதிர்வடைவதற்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்படும் ஏனைய மீள்பெறுதல்களுக்கு சாதாரண சேமிப்புகளுக்கான வட்டி வழங்கப்படும். அத்துடன் வட்டி வீதங்களின் மாற்றம் அறிவித்தல் வழங்கப்படாது இடம் பெறலாம்.
 - 2 ஆவது நிபந்தனைகளுக்கு ஏற்ப வைப்புச் செய்த தினத்தில் இருந்து ஒரு மாதம் பூர்த்தியாகும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வட்டி வழங்கப்படும்.
 - வட்டி மாதாந்தம் வழங்கப்படும் வைப்பினை முதிர்வடைவதற்கு முன்னர் மீள்பெற்றுக் கொள்ளும் பொழுது இதுவரையில் செலுத்தப்பட்ட வட்டி வைப்புத் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்.
 - காசோலை மாற்றலானதன் பின்னரே கணக்கு ஆரம்பிக்கப்படும்.
 - முதிர்வடைவதற்கு முன்னர் வைப்பினை மீள்பெற்றுக் கொள்வதற்கு 7 நாட்களுக்கு முன்னர் அறிவித்தல் வழங்கப்பட வேண்டும்.
 - குறிப்பிட்ட திகதியில் கணக்கினை முடிவிட அல்லது புதுப்பிப்பதற்கு அறிவிக்கப்படவில்லை என்றால் தற்போதைய வட்டி வீதத்தில் கணக்கினை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 - வைப்பாளர்களால் வங்கிக்கு செலுத்தப்படவேண்டிய நிலுவைத் தொகைக்கு எதிராக எந்த நேரத்திலும் வைப்பிலுள்ள எல்லாப் பணத்தையும் எதிரீடு செய்ய வங்கி உரிமையுடையது.
- In the event of premature withdrawals, the Depositor will not be entitled to receive the above rate of Interest.
 - No Interest will be paid if the withdrawal is made before 1 month from date of deposit.
 - In the instance of other premature withdrawals, normal savings Interest will be paid. This rate is subject to change without notice.
 - Subject to condition No 2, Interest will be paid for each completed month from date of deposit.
 - In the event of premature withdrawals where Interest has been paid monthly the Bank will deduct the Interest paid in excess from the Capital.
 - Account will be opened upon realization of the cheque.
 - 7 days' notice is required for premature withdrawals.
 - Unless the depositor/s take steps to renew/close the account, the existing interest rates are applicable on such accounts and the Bank will take steps to renew the account.
 - The Bank reserves the right to set off all monies in the deposit at any time against the amounts due/owing/payable to the bank by depositor/s.

සහතික කිරීම / உறுதி செய்தல் / Certification

අප විසින් මෙම තැන්පතු සම්බන්ධ නීති රීති හා රෙගුලාසි වලට එකඟ වීමට සහ ඉදිරියේදී කලින් කලට වැරදුව පනවනු ලබන නීති රීති පිළිපැදීමටත් ඉන් වැදී සිටීමටත් එකඟ වීම / இந்த வைப்பு தொடர்பான சட்ட திட்டங்கள் மற்றும் பிரமாணங்களுக்கு நாம் உடன்படுகிறோம் அத்துடன் எதிர்காலத்தில் காலத்துக்கு காலம் வங்கியினால் பிறப்பிக்கப்படும் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதற்கும் இத்துடன் நாம் உடன்படுகிறோம். / We hereby agree to comply with and be bound by the conditions of deposit and relevant rules and regulations of the Bank for the time being, and which may come into effect from time to time.

තනතුර / பதவி / Designation	සම්පූර්ණ නම / முழுப்பெயர் / Name in Full	ජ.හ.ප. අංකය / தே.அ.அ.இல / NIC No	අත්සන / கையொப்பம் / Signature
සභාපති / தலைவர் / Chairman			
ලේකම් / செயலாளர் / Secretary			
අධ්‍යක්ෂවරුන් / பணிப்பாளர்கள் / Directors			

වැරදුවේ ප්‍රයෝජනය සඳහා පමණි / வங்கி உபயோகத்திற்கு மாத்திரம் / Bank Use Only

Product Code

FD Contract No. : Batch No. :

Data Checked and Input By : Date :

System Authorized By : Date :

Manager's Signature : Date :

2018 Jan.